

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலவர அறிக்கை

	2024	2023
2024 டிசம்பர் 31-ல் முடிவுற்ற ஆண்டுக்கானது (RMB மில்லியனில்,மாற்று நாணயம் குறிப்பிடாத வரை)		
சொத்துக்கள்		
ரொக்கம் மற்றும் மத்திய வங்கிகளின் இருப்புகள்	3,322,911	4,042,293
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து வர வேண்டியவை	1,219,876	1,116,717
சார்பிய நிதிநிலை சொத்துக்கள்	222,361	75,339
எதிர் மறு கொள்வினை ஒப்பந்தங்கள்	1,210,217	1,224,257
வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் முன் தொகைகளும்	27,613,781	25,386,933
நிதிநிலை முதலீடுகள்	14,153,576	11,849,668
- லாப நடட்டதின் மூலம் நியாயமான மதிப்பில் மதிப்பீடு செய்யப்பட்ட நிதிநிலை முதலீடுகள்	1,010,439	811,957
- இதர விரிவான வருமானத்தின் மூலம் நியாயமான மதிப்பில் மதிப்பீடு செய்யப்பட்ட நிதிநிலை முதலீடுகள்	3,291,152	2,230,862
- குறைக்கப்பட்ட அடக்கவிலையின் அடிப்படையிலான நிதிநிலை முதலீடுகள்	9,851,985	8,806,849
இணை நிறுவனங்களில் மற்றும் கூட்டு முயற்சிகளில் உள்ள முதலீடுகள்	73,357	64,778
சொத்து மற்றும் உபகரணங்கள்	302,387	298,878
ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்துக்கள்	90,047	104,669
இதர சொத்துக்கள்	613,233	533,547
மொத்த சொத்துக்கள்	48,821,746	44,697,079

கடன் பொறுப்புகள்		
மத்திய வங்கிகளுக்கு சேர வேண்டியவை	169,622	231,374
வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டிய தொகை	4,590,965	3,369,858
லாப நஷ்டம் மூலம் நிதிநிலை மதிப்பில் அளவிடப்படும் கடன்கள்	76,056	62,859
சார்பிய நிதிநிலை கடன் பொறுப்புகள்	197,795	76,251
மறுகொள்முதல் உடன்படிக்கைகள்	1,523,555	1,018,106
வைப்புத் தொகை சான்றிதழ்கள்	445,419	385,198
வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டியவை	34,836,973	33,521,174
செலுத்த வேண்டிய வருமான வரி	31,880	63,322
வெளியிடப்பட்ட கடன் பத்திரங்கள்	2,028,722	1,369,777
ஒத்திவைக்கப்பட்ட வரி கடன் பொறுப்புகள்	4,278	3,930
இதர கடன் பொறுப்புகள்	929,215	818,642
மொத்த கடன் பொறுப்புகள்	44,834,480	40,920,491

சொத்து மதிப்பு		
நேரடி உடைமை நிறுவனப் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டியவை		
பங்கு மூலதனம்	356,407	356,407
மற்ற பங்குமுதல் கருவிகள்	324,344	354,331
ரந்தர பத்திரங்கள்	134,614	134,614
பொதுவான பங்குகள்	189,730	129,717
ஒதுக்கிவைக்கப்பட்டவை	1,275,004	1,134,082
சேகரிக்கப்பட்ட லாபம்	2,014,086	1,912,067
கட்டுப்பாடில்லாத பாத்தியதை	17,425	19,701
மொத்த பங்குமுதல்	3,987,266	3,776,588
மொத்த பங்குமுதல் மற்றும் கடன் பொறுப்புகள்	48,821,746	44,697,079

ஒருங்கிணைக்கப்பட்ட லாப நடட அறிக்கை

	2024	2023
2024 டிசம்பர் 31 முடிவுற்ற ஆண்டுக்கானது (RMB மில்லியன் மாற்று நாணயம் குறிப்பிடாத வரை)		
வட்டி வருமானம்	1,427,948	1,405,039
வட்டிச் செலவினம்	(790,543)	(750,026)
நிகர வட்டி வருமானம்	637,405	655,013
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	126,177	137,891
கட்டணம் மற்றும் தரகு செலவினம்	(16,780)	(18,534)
நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருமானம்	109,397	119,357
நிகர வர்த்தக வருமானம்	19,440	14,928
நிதிநிலை முதலீடுகளின் மீதான நிகர லாபம்	22,961	21,560
மற்ற இலக்குதல் செலவுகள், நிகரம்	(3,077)	(4,400)
நடைமுறை வருமானம்	786,126	806,458
நடைமுறை செலவினங்கள்	(242,155)	(238,698)
கடன் மதிப்புக்குறைவு இழப்புகள்	(125,739)	(148,808)
மற்றச் சொத்துகளில் மதிப்புக்குறைவு இழப்புகள்	(924)	(2008)
இயக்கு லாபம்	417,308	416,944
கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் லாபப் பங்குகள்	4,519	5,022
வரிவிதிப்புக்கு முந்தைய லாபம்	421,827	421,966
வருமான வரி செலவினம்	(54,881)	(56,850)
ஆண்டுக்குரிய லாபம்	366,946	365,116
ஆண்டுக்குரிய லாபம் சேரவேண்டிய தொகை:		
நேரடி உடைமை நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு	365,863	363,993
கட்டுப்பாடில்லாத பாத்தியதைக்கு	1,083	1,123
ஆண்டுக்குரிய லாபம்	366,946	365,116
ஒவ்வொரு பங்குக்கான வருமானம்		
- அடிப்படை (RMB யுவான்)	0.98	0.98
- தளர்த்தப்பட்டது (RMB யுவான்)	0.98	0.98

ஒருங்கிணைக்கப்பட்ட லாப நடட மற்றும் இதர விரிவான வருமான அறிக்கை

	2024	2023
2024 டிசம்பர் 31 முடிவுற்ற ஆண்டுக்கானது (RMB மில்லியன் மாற்று நாணயம் குறிப்பிடாத வரை)		
ஆண்டுக்குரிய லாபம்	366,946	365,116
இதர விரிவான வருமானம் (வரி விதிப்புக்குப் பின்,நிகரம்):		
லாப நடட கணக்கிற்கு மறுவகை படுத்தப்படாதவைகள்:		
இதர விரிவான வருமானத்தின் வழியாக நியாயவிலையாகக் கணக்கிடப்பட்ட பங்கு கருவிகளின் நியாயமான மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்	3,769	1,530
பங்குமுதலான அடிப்படையில் கணக்கிடப்பட்ட இதர விரிவான வருமானம்	43	(7)
மற்றவை	24	(28)
பிற லாப நடட கணக்குக்கு மறுவகைப்படுத்தக் கூடியவைகள்:		
இதர விரிவான வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நியாயவிலைக் கடன் கருவிகளின் நியாயவிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்	54,514	21,104
இதர விரிவான வருமானத்தின் அடிப்படையில் நியாயவிலையாகக் கணக்கிடப்பட்ட கடன் கருவிகளின் கடன் இழப்புகள்	(269)	205
பணப்புழக்க பாதுகாப்பு நிதி	(1,332)	117
பங்குமுதலான அடிப்படையில் கணக்கிடப்பட்ட இதர விரிவான வருமானம்	(58)	(372)
வெளிநாட்டு பண பரிவர்த்தனை விதிகாசங்கள்	9,744	1,823
மற்றவை	(15,246)	(5,145)
ஆண்டுக்குரிய இதர விரிவான வருமானக் கூட்டுத்தொகை	51,889	19,227
ஆண்டுக்குரிய இதர விரிவான மொத்த வருமானம்	418,135	384,343
ஆண்டுக்குரிய இதர விரிவான மொத்த வருமானம் சேரவேண்டிய தொகை:		
நேரடி உடைமை நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு	418,252	383,921
கட்டுப்பாடில்லாத பாத்தியதைக்கு	(117)	422
	418,135	384,343

தணிக்கை செய்யப்பட்ட வங்கியின் நிதிநிலை அறிக்கைகளின் ஒருங்கிணைந்த அங்கமாக குறிப்புகள் உள்ளன, மேலும் வங்கியின் தணிக்கை செய்யப்பட்ட முழு நிதிநிலை அறிக்கைகளையும் பார்க்காமல், அவற்றையும் வங்கியின் நிதிநிலைவாத்தைப் பற்றியும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. வங்கியின் ஆண்டறிக்கையுடன், நிதிநிலை அறிக்கைகளில் உள்ள குறிப்புகள் மற்றும் துணை நிறுவனங்களின் பட்டியல் ஆகியவற்றை கீழ்க்கண்ட முகவரியில் பெறலாம்: Industrial and Commercial Bank of China Limited, சிங்கப்பூர் கிளை, 6 Raffles Quay, #12-01 Singapore 048580, அல்லது இணையதளத்தில் (www.icbc-ltd.com) பெற்றுக் கொள்ளலாம்.

மூலதனப் போதுமான தன்மை வீதம்

	(RMB,மில்லியன் விழுக்காடுகள் தவிர்த்து)	
பட்டியல்	31 டிசம்பர்2024	31 டிசம்பர்2023
நிகர மூலதன அடிப்படை	4,986,531	4,707,100
நிகர பொதுவான சமபங்கு அடுக்கு 1 மூலதனம்	3,624,342	3,381,941
ஆபத்து-அளவிடப்பட்ட சொத்துக்கள்	25,710,855	24,641,631
பொதுவான சமபங்கு அடுக்கு 1 மூலதனப் போதுமான தன்மை வீதம்	14.10%	13.72%
அடுக்கு 1 மூலதனப் போதுமான தன்மை வீதம்	15.36%	15.17%
மூலதனப் போதுமான தன்மை வீதம்	19.39%	19.10%

வங்கி கைப்பற்றல், கலைத்தல் அல்லது அதற்கு இணையான செயல்முறைகள் நடைமுறைக்கு வந்தால், வங்கி நிறுவப்பட்ட நாட்டின் சட்டங்களின் அடிப்படையில், உள்நாட்டு வைப்பு முதலீட்டாளர்களுக்கு மேலாக வெளிநாட்டு கிளைகளில், சிங்கப்பூர் கிளை உட்பட, உள்ள வைப்பு முதலீட்டாளர்களுக்கு குறைந்த முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

வங்கியின் இயக்குனர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள்

பெயர்	பதவி
Liao Lin	Chairman, Executive Director
Liu Jun	Vice Chairman, Executive Director, President
Wang Jingwu	Executive Director, Senior Executive Vice President, Chief Risk Officer
Lu Yongzhen	Non-executive Director
Feng Weidong	Non-executive Director
Cao Liqun	Non-executive Director
Chen Yifang	Non-executive Director
Dong Yang	Non-executive Director
Zhong Mantao	Non-executive Director
Fred Zuli Hu	Independent Non-executive Director
Norman Chan Tak Lam	Independent Non-executive Director
Herbert Walter	Independent Non-executive Director
Murray Horn	Independent Non-executive Director
Chen Guanting	Independent Non-executive Director
Li Weiping	Independent Non-executive Director

சுயேட்சியான தணிக்கையாளரின் அறிக்கை

Industrial and Commercial Bank of China Limited-ன் முதலீட்டாளர்களுக்கு (சீன மக்கள் குடியரசில் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடன் நிறுவப்பட்டது)

கருத்து

நாங்கள் “இன்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட்” (“வங்கி”) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் (ஒட்டுமொத்தமாக “குழுமம்”) என்று குறிப்பிடப்படுகிறது) ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளைத் தணிக்கை செய்துள்ளோம். அவற்றில், 31 டிசம்பர் 2024 அன்றைய நிலவரப்படியான நிதி நிலையின் ஒருங்கிணைந்த அறிக்கை, இலாபம் அல்லது நடடத்தின் ஒருங்கிணைந்த அறிக்கை, மற்ற விரிவான வருவாய்களின் ஒருங்கிணைந்த அறிக்கை, பங்குமுதல் மாற்றங்களின் ஒருங்கிணைந்த அறிக்கை மற்றும் அன்றுடன் முடிவடைந்த ஆண்டிற்கான பணப்புழக்கங்களின் ஒருங்கிணைந்த அறிக்கை மற்றும் முக்கியக் கணக்குப்பதிவியல் கொள்கை பற்றிய தகவல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் ஆகியவை அடங்கும்.

எங்கள் கருத்துப்படி, ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள், 31 டிசம்பர் 2024 அன்றைய நிலவரப்படியான குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை, அதன் ஒருங்கிணைந்த நிதிச் செயல்திறன் மற்றும் பணப்புழக்கங்கள் பற்றிய உண்மையான மற்றும் நேர்மையான பார்வையை, சர்வதேசக் கணக்குப்பதிவியல் தரநிலைகள் வாரியத்தால் (“IASB”) வெளியிடப்பட்ட IFRS கணக்குப்பதிவியல் தரநிலைகளின்படி வழங்குகின்றன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சட்டத்தின் வெளிப்படுத்தல் தேவைகளுக்கு இணை அறிக்கைகள் முறையமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

கருத்தின் அடிப்படை

சர்வதேசத் தணிக்கை மற்றும் உறுதிமொழித் தரநிலைகள் வாரியம் (IAASB) வெளியிட்ட சர்வதேசத் தணிக்கைத் தரநிலைகளுக்கு (“ISAs”) இணங்க எங்கள் தணிக்கையை நடத்தினோம். அத்தரநிலைகளின்படி, அமைந்த எங்கள் பொறுப்புகள், எங்கள் அறிக்கையின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளின் தணிக்கைக்கான தணிக்கையாளரின் பொறுப்புகள் பிரிவில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன. HKICPA வழங்குகிற தொழில்முறை கணக்காளர்களுக்கான நெறிமுறைகளின் (“விதிகள்”) படி நாங்கள் குழுமத்திற்குத் தொடர்பில்லாது எச்சார்புமற்ற நிலையில் இருக்கிறோம், மேலும் இவ்விதிகளின்படி எங்கள் பிற நெறிமுறைப் பொறுப்புகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் பெற்றுள்ள தணிக்கைச் சான்றுகள் எங்கள் கருத்துக்கு அடிப்படையை வழங்கப் போதுமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

முக்கிய தணிக்கை விவரங்கள்

முக்கிய தணிக்கை விவரங்கள் எங்கள் தொழில்முறை மதிப்பீட்டின்படி, தற்போதைய காலக்கட்டத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின்படி எங்கள் தணிக்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த விஷயங்கள் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின் எங்கள் பிற நெறிமுறைப் பின்னணியில் விவாதிக்கப்பட்டன, மேலும் அவற்றை பற்றிய எங்கள் கருத்தை உருவாக்கும் போது அவற்றை கருத்தில் கொண்டோம். எனினும், இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் தனியே ஒரு கருத்தை வழங்கவில்லை.

இவ்விஷயங்கள் தொடர்பானவை உள்ளிட்ட,எங்கள் அறிக்கையின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்கான தணிக்கையாளரின் பொறுப்புகளில் விவரிக்கப்பட்டுள்ள பொறுப்பை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளில் பொருட்படுத்தத்தக்க அளவிலான தவறான கூறுகள் இருப்பதற்கான இடர்கோள்களை மதிப்பிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட நடைமுறைகளின் செயல்திறனை ஆய்வதை எங்கள் தணிக்கை உள்ளடக்கியது.

இதர தகவல்கள்

மற்றத் தகவல்களுக்கு வங்கியின் இயக்குநர்கள் பொறுப்பாவார்கள். ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அதன் மீதான எங்கள் தணிக்கையாளரின் அறிக்கையைத் தவிர, ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றத் தகவல்களில் அடங்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் மீதான எங்களின் கருத்து இதர தகவல்களை உள்ளடக்கியதில்ல. அது சார்ந்த எந்தவித உத்தரவாத முடிவையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை.

ஆண்டறிக்கையில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்காக இதர தகவல்களை படித்து, அவை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுடன் அல்லது தணிக்கையின் போது எங்களுக்குக் கிடைத்த தகவல்களுடன் முரண்படுகிறதா அல்லது முக்கிய தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்ப பரிசீலிப்பதும் எங்களின் பொறுப்பாகும். நாங்கள் செய்த பணியில் கருத்துப்படி, இந்த இதர தகவலில் தவறான அறிக்கை இருப்பதாக நாங்கள் முடிவு செய்தால், அந்த உண்மையான நாங்கள் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக எங்களுக்கு தகவல்கள் இல்லாமல்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கான இயக்குனர்களின் பொறுப்புகள் IASB-யால் வெளியிடப்பட்ட IFRS கணக்குப்பதிவியல் தரநிலைகள் மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சட்டத்தின் வெளிப்படுத்தல் தேவைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நேர்மையான பார்வையை வழங்கும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு வங்கியின் இயக்குநர்களே பொறுப்பாவார்கள் மற்றும் மோசடி அல்லது பிழை காரணமாக ஏற்படக்கூடிய பொருட்படுத்தத்தக்க அளவிலான தவறான கூறுகள் ஏதுமற்ற ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு இயக்குநர்கள் முடிவுசெய்யும் உட்கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும்.

ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கும்போது, குழுமத்தின் தொடர்ந்தியங்கும் நிறுவனமாகத் தொடர்பு திறனை மதிப்பிடுதல், பொருத்தும் இடங்களை, தொடர்ந்தியங்கும் நிறுவனம் கடைப்பிடின விஷயங்களை வெளியிடுவதுதல் மற்றும் வங்கியின் இயக்குநர்கள் குழுமத்தைக் கவனித்துப் பணமாக்கவோ அல்லது செயல்பாடுகளை நிறுத்த விரும்பினால் ஒழிய அல்லது வேறு மாற்று வழி இல்லையென்றால் ஒழிய தொடர்ந்தியங்கும் நிறுவன அடிப்படையிலான கணக்குப்பதிவியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வங்கியின் இயக்குநர்களே பொறுப்பாவார்கள்.

குழுமத்தின் நிதி அறிக்கையில் செயல்முறையை மேற்பார்வையிடுவதற்கான வங்கி இயக்குநர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்குத் தணிக்கை குழு உதவுகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ஒட்டுமொத்தமாக மோசடி அல்லது பிழை காரணமாக ஏற்படுகிற பொருட்படுத்தத்தக்க அளவிலான தவறான கூறுகளற்று இருக்கின்றனவா என்பது குறித்த நியாயமான உத்தரவாதத்தைப் பெறுவதும், எங்கள் கருத்தை உள்ளடக்கிய தணிக்கையாளரின் அறிக்கையான வெளியிடுவதும் எங்கள் நோக்கம் ஆகும். எங்கள் அறிக்கை ஓர் உள்ளடக்கமாக உங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அன்று. இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களுக்காக நாங்கள் வேறு எந்த நபரிடமும் பொறுப்பேற்க மாட்டோம்.

நியாயமான உத்தரவாதம் என்பது மிக உயர்ந்த உத்தரவாதம் ஆகும். ஆனால் IAS-களின் அடிப்படையில் செய்யப்படும் தணிக்கையால் ஏதேனும் முக்கிய தவறான-தகவல்கள் இருப்பின் அது கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்பதற்கான உத்தரவாதமல்ல. தவறான தகவல்கள் மோசடி அல்லது பிழையால் ஏற்படலாம், மேலும் தனியாகவோ அல்லது மொத்தமாகவோ அவை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் பயனாளர்கள் எடுக்கும் பொருளாதார முடிவுகளை மாறச் செய்யக்கூடியதாக இருந்தால், அவை முக்கிய தவறான தகவல்களாகக் கருதப்படும்.

IAS-களுக்கு இணங்க தணிக்கையின் ஒரு பகுதியாக, நாங்கள் தணிக்கை முழுவதும் தொழில்முறை மதிப்பீடு செய்து, தொழில்முறை சந்தேகத்தை பராமரிக்கிறோம். மேலும், நாங்கள்:

- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் மோசடி மற்றும் பிழையினால் ஏற்படும் குறிப்பிடத்தக்க தகவல்களை அடையாளம் கண்டு அதற்கான சாத்திய இடறையும் மதிப்பிடுகிறோம். எங்களின் கருத்துக்கு அடிப்படையான தணிக்கை ஆதாரங்களைப் போதுமான மற்றும் பொருத்தமான வகையில் கண்டறியக்கூடிய தணிக்கை நடவடிக்கைகள் வடிவமைக்கப்படும் செயல்படுத்தப்படுகின்றன. மோசடி சார்ந்த குறிப்பிடத்தக்கத் தவறான-தகவல்களை கண்டறிவது,பிழையினால் ஏற்படக்கூடியதை விடக்கடினமானதாகும். மோசடி என்பது கூட அணி அமைத்து வேண்டினன்றே தகவல்களை வெளியிடாமல் இருப்பதும் தவறான குறிப்பிடுவதும் எல்லா உள்-கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாகும்.
- தணிக்கை நடவடிக்கைகளைச் சூழ்நிலைக்கேற்ப வடிவமைப்பதற்காக உள்-கட்டுப்பாட்டை சரிவர புரிந்து கொள்கிறோம். ஆனால் குழுமத்தின் உள்-கட்டுப்பாட்டின் செயல்திறனைப் பற்றி கருத்தை தெரிவிப்பதற்கல்ல.
- பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும், செய்யப்பட்ட கணக்கியல் மதிப்பீட்டையும், இவை சார்ந்த தகவல்களையும், இயக்குனர்கள் வெளியிட்ட விதத்தையும் மதிப்பிடுகிறோம்.
- கிடைத்த தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையில் குழுமம் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிச்சயமற்ற நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் உள்ளனவா என்பதை அறிந்து, இயக்குநர்கள் நிறுவனத் தொடர்ச்சி கணக்கியல் அடிப்பாட்டைப் பயன்படுத்தியுள்ளதைப் பற்றி பொருத்தமான முடிவை எடுக்கிறோம். முக்கியமான நிச்சயமற்ற நிகழ்வுகள் உள்ளன என நாங்கள் முடிவு செய்தால், ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கணக்காய்வாளர் அறிக்கை வடிவத்தில் தகவல்களை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட தகவல்கள் வெளியீடு போதுமானதாக இருக்கலாம் என்றால் எங்களின் கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். எங்களின் முடிவுகள் கணக்காய்வாளர் அறிக்கை வெளியிடப்படும் நாள வரை கிடைத்த தணிக்கை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இருந்தாலும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் குழுமம் தொடர்த்து வர்த்தகத்தில் இருப்பதைத் தடுக்கலாம்.
- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் பிரதான பரிமாற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை நேரிகையாக வழங்கியுள்ளதா என மதிப்பீடு செய்து, அவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் தகவல்கள் வெளியிடப்பட்ட விதம், அதன் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.
- ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் குறித்த கருத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக, குழுமத்திற்குள் உள்ள நிறுவனங்கள் அல்லது கணக்கு பிரிவுகளின் குறித்த தகவல் தொடர்பான போதுமான பொருத்தமுள்ள தணிக்கை ஆதாரங்களைப் பெற, குழுமத் தணிக்கையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினோம். குழுமத் தணிக்கையின் நோக்கங்களுக்காகச் செய்யப்படும் தணிக்கைப் பணியின் திசை, மேற்பார்வை மற்றும் மதிப்பாய்வுக்கு நாங்களே பொறுப்பு. எங்கள் தணிக்கைக் கருத்துக்கு நாங்கள் மட்டுமே பொறுப்பாவோம்.

திட்டமிடப்பட்ட தணிக்கையின் நோக்கம் மற்றும் காலநிலையைப் பற்றியும், எங்களின் தணிக்கையின் போது உள் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய குறைகள் உட்பட முக்கியமான தணிக்கை கண்டுபிடிப்புகளைப் பற்றியும், மற்ற விஷயங்களுடன் சேர்த்து, தணிக்கைக் குழுவிற்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

நாங்கள் சுயேச்சை சார்ந்த நன்னெறி தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம் என்ற அறிக்கையையும், தணிக்கைக் குழுவிற்கு தருகிறோம். அதில் எங்கள் சுயேச்சையைப் பற்றிய அனைத்துத் தொடர்புகள் மற்றும் பிற விஷயங்களையும், அவற்றைப் பற்றிய அச்சுறுத்தல்களை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அல்லது பாதுகாப்பு தகவல்களையும் தெரிவிக்கிறோம்.

தணிக்கைக் குழவுக்குத் தெரிவித்த விஷயங்களில் இருந்து, நடப்புக் காலகட்டத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் எனவ் என்று நாங்கள் நிர்ணயிக்கிறோம். எனவே, அவ்விஷயங்கள் முக்கிய தணிக்கை விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களை எங்கள் கணக்காய்வாளர் அறிக்கையில் விவரிக்கிறோம், ஆனால் சட்டம் அல்லது சந்தை நிறுைகளை அந்த விஷயத்தை பொது மக்கள் தெரிவித்துத் தடை செய்தாலும், அல்லது மிகவும் அரிய சந்தர்ப்பங்களில், அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பொது நலனை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தால், அந்த விஷயம் அறிக்கையில் வெளியிடப்படாது.

இந்த எச்சார்புமற்ற தணிக்கையாளர் அறிக்கையை விளைவித்த தணிக்கையில் ஈடுபட்ட செயற்கூட்டாளி ஹாகப்மென், சிபோங் மிங் யி காக்.

எர்னஸ்ட் & யங்
சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள்
ஹாங்காங்
28 மார்ச் 2025